முன்னதாக அதாவது அக்டோபர் மாதம் முதலிலேயே எழுது பொருள் அச்சுத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு உரிய காலத்தில் வரப்பெற்ற அனைத்துத் தேவைப் பட்டியல்களின்மீது பொருள்கள் தாமதமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திரு. என். கணபதி : பேரவைத் தலைவரவர்களே, தற்பொழுது நீதிமன்றங்களில் சாட்சிகள் பெரும்பாலும் கையால் எழுதப் படுகிறது. அப்படி சாட்சிகள் எழுதப்படும் அந்தப் பேப்பர் தரக் குறைவாகயிருப்பதால் இங்க் ஊறி வார்த்தைகள் புரிய மாட்டேனென்கிறது. எனவே உயர்ந்த ரகப் பேப்பரைக் கொடுக்க அரசாங்கம் வழிவகுக்குமா?

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் : இதுபோன்ற குறைகள் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை. அப்படித் தெரிவிக்கப் பட்டால் ஆலோசிக்கலாம்.

திருமதி ஜோதி வெங்கடாசலம் : தலைவரவர்களே, அமைச்சரவர்கள் இப்படிப்பட்ட ஸ்டேஷனரி ஃபார்ம்ஸ் வாங்கப் பல அங்காடிகளில் வாங்கக்கூட அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது என்று கூறினர்கள். அதற்காகத் தனிப்பட்ட தொகை ஒதுக்கப் படவில்லை என்று அவர்கள் கூறுவது உண்மையா?

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் : அவ்வித உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி வாங்கப்பட்டும் இருக்கிறது.

Free distribution of bread to children

* 347 *Q*.—THIRUMATHI T. N. ANANDANAYAKI :
THIRU N. DENNIS :

Will the Hon. the Minister for Harijan Welfare be pleased to state :

(*a*) the criteria under which slums are selected for free distribution of bread to children; and

(*b*) the agency through which such distribution is made

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து : (அ) நகரங்களிலுள்ள குடிசைப் பகுதிகளில் வாழும் 6 மாதம் முதல் 3 வயதுவரை உள்ள எல்லாக் குழந்தைகளும் இத்திட்டத்தின்கீழ் ரொட்டி வழங்கப்படுவதற்காகக் கணக்கெடுக்கப்பெற்றுள்ளன. ஆதலால் குடிசைப் பகுதிகளைத் தேர்ந்தெடுப்பதில் வரையறை நிர்ணயம் செய்வது அவசியமில்லை.

(இ) அந்தந்தக் குடிசைப் பகுதிகளில் உள்ள சேரணிப்படை, கில்ட் ஆப் சர்வீஸ், செஞ்சிலுவைச் சங்கம், ரோட்டரி கிளப், அரிமா சங்கம், குழந்தைகள் நல இந்தியக் கவுன்சில் போன்ற சமூக நல நிறுவனங்கள் ரொட்டி வழங்குவதற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. அப்படிச் சமூக நல நிறுவனங்கள் இல்லாத பகுதிகளில் உள்ளாட்சி மன்றங்கள் இந்தப் பணியைச் செய்கின்றன.

Thiru K. M. SUBRAMANIAM : Sir, is it a fact that some of the D.M.K. Manrams are distributing bread and 50 per cent of it is escaping through various shops? Also, are the Government aware that Anna Ninaivu Manrams. . .

திரு. நா. வீராசாமி : பாயிண்ட் ஆஃப் ஆர்டர் சார். கேள்வி நேரத்தில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கக்கூடாது என்று தெளிவாக இருக்கிறது. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறார்கள், எனவே அந்தக் கேள்வியை அனுமதிக்கக்கூடாது.

Thiru K. M. SUBRAMANIAM : I did not mean any party. I mentioned only Anna Ninaivu Manrams. . .

Mr. SPEAKER : The hon. Member may resume his seat. *மாண்புமிகு உறுப்பினர் கேள்வி கேட்கலாம், எப்படிக் கேட்கலாம் என்றால் குறிப்பிட்ட இடத்திலேயிருக்கிற அண்ணா மன்றம், காமராஜர் மன்றம் போன்றவை என்று கேள்வி கேட்கலாமேதவிர, பொதுப்படையாக, மோட்டிவ் 'இம்ப்யூட்' பண்ணுவது மாதிரி கேட்கக்கூடாது. அதனால் உங்கள் கேள்வி அனுமதிக்கப்படவில்லை.*

Dr. H. V. HANDE : Sir, may I know from the Hon. Minister the agency through which the grant is received and who is actually footing the bill, whether it is the Central Government or the State Government? Also, whether it is being distributed by a Governmental agency? Also, sometime ago the hon. Member, Thirumathi Anandanayaki pointed out an incident wherein in her constituency a member belonging to the ruling party was issuing cards and whether that was brought to the attention of the Hon. Minister and if so, will he give an assurance that no political agency would be allowed to exploit it?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து : இதற்கு மத்திய சர்க்கார்தான் நிதி ஒதுக்கீடு செய்கிறது. மாநில அரசாங்கத்தின் மூலம் இதனை நாம் நிறைவேற்றிக்கொண்டு வருகிறோம். நான் கேள்விக்குச் சொன்ன பதிலிலிருந்து பல சமூகநல நிறுவனங்கள், இன்னும் நிறுவனங்கள் இல்லாத இடங்களில் உள்ளாட்சி மன்றங்கள் இப்படி ரொட்டி வழங்குவதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. மாண்புமிகு அம்மையார் அவர்கள் எடுத்துச் சொன்ன குற்றச்சாட்டைப்பற்றி விசாரித்தேன். அந்தப் பகுதியிலே தீ விபத்து ஏற்பட்டபொழுது இவர்கள் கொடுத்த கார்டுகள் அழிந்து விட்டன என்றும் அதற்காக அத்தாட்சிக்காக எம்.ஜி.ஆர். மன்றம் என்ற மன்றம் அத்தாட்சிக்காகத் தங்கள் முத்திரை பொறிக்கப்பட்டதைத் தந்தார்கள் என்ற விளக்கத்தைத் தந்தார்கள். மேலும் விசாரணை செய்தபொழுது காமராஜர் மன்றமும் இப்படிப்பட்ட செய்கையிலே முத்திரை குத்திக் கொண்டுவந்து கொடுக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. இனி அப்படிப்பட்ட காரியங்களைச் செய்யக்கூடாது என்று உத்தரவு கொடுக்கிறோம். இதுவரையிலும் மொத்தம் 22 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மத்திய சர்க்கார் கொடுத்திருக்கிறது.

1971 ஜூலை 21]

THIRU K. M. SUBRAMANIAM: Are these distributing agencies allowed to charge any small fees as expenses for distribution from the slum dwellers? மு.ப. 9-30

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து : தொண்டர்களுக்கு மாதம் 20 ரூபாயும், அவர்களுக்கு உதவி செய்கிற பணியாளர்களுக்கு மாதம் ரூ. 10-ம் மதிப்பூதியமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.

THIRU R. PONNAPPA NADAR: May I know from the Hon. Minister what is the agency for supervision of this scheme?

மாண்புமிகு டாக்டர் (திருமதி) சத்தியவாணிமுத்து : சமூக நலத்துறைதான் தற்போது இவைகளைக் கண்காணித்து வருகிறது. அதிகப்படியான குழந்தைகளுக்கு நம் மாநிலம் பூராவும் பல இடங்களில் கொடுக்கப்பட்டு வருகிற காரணத்தினுல் சமூக நலத் துறையிலுள்ள பெண்கள் நல அதிகாரி அவர்களே இதைப் பொறுப்பேற்று நடத்தலாமா என்பதைப்பற்றி அரசாங்கம் பரிசிலனை செய்துகொண்டு வருகிறது.

நகர்ப்புறச் சொத்துக்கு உச்சவரம்பு.

***348 வினு—திரு. சு. துரைசாமி:** மாண்புமிகு உணவு-வருவாய்த் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினுக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) நகர்ப்புறச் சொத்து வரம்புபற்றி ஆராயக் குழு ஒன்று நியமிக்கும் நோக்கம் அரசு பரிசிலனையில் உள்ளதா?

(இ) ஆமெனில், அதன் விபரம் என்ன?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : (அ) & (இ) அரசு தனது 3—7—1971 தேதியிட்ட ஆணையில் ஆறு அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்திருக்கிறது. அக்குழு தனது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும்படி கோரப்பட்டிருக்கிறது.

திரு. சு. துரைசாமி : நம்முடைய தமிழகத்தில் பொதுவுடைமைக் கருத்துக்களை, கொள்கைகளைப் பரப்புவதற்காக நாம் விவசாயிகள் மத்தியில் 15 ஏக்கர்கள் என்ற முறையில் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறேம். அதேபோன்று பத்து பஸ்களுக்கு மேல் தனியார் யாரும் வைத்திருக்கக்கூடாது என்றும் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறேம். ஆனுல் சென்னை, கோவை போன்ற நகரங்களில் பலர் பல அடுக்குமாளிகைகளைக் கட்டிக் கொண்டு லட்சக்கணக்கில் மாத வருமானம் சம்பாதித்துக் கொண்டு வருகிறுர்கள். ஆகவே அவைகளின்மீது உச்சவரம்பு கட்டுவதற்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : நகர்ப்புறச் சொத்துக்களுக்கு உச்சவரம்பு விதிக்கவேண்டுமென்று மத்திய அரசு ஒரு சட்டத்தைத் தயாரித்து அது மாநில முதல் அமைச்சர் அவர்